

وَحُصُّ لَا تَنْسَ لَهَا تَيْبَهَا وَأَذْكَرُ مَعَ التَّيْبِ زِيَاتَيْبَهَا
 رَجَعُ وَمَالِقَةُ يُصْنَعُ النَّخَارُ الْمُدَّهَبُ الْعَجِيبُ وَيُجْلَبُ مِنْهَا إِلَى
 أَقْصَى الْبِلَادِ وَمَسْجِدُهَا كَبِيرُ السَّاحَةِ شَهِيرُ الْبِرْكَةِ وَصَحْنُهُ
 لَا نَظِيرَ لَهُ فِي الْحَسَنِ فِيهِ أَشْجَارُ النَّارِجِ الْبَعِيدَةِ وَمَا دَخَلْتُ
 مَالِقَةَ وَجَدْتُ قَاضِيَهَا لُخْطِيبَ الْفَاضِلِ أَبِي عَبْدِ اللَّهِ بْنِ خَطِيبِهَا
 الْفَاضِلِ أَبِي جَعْفَرِ بْنِ خَطِيبِهَا وَلِيَ اللَّهُ تَعَالَى أَبِي عَبْدِ اللَّهِ
 الطَّنْجَالِيَّ قَاعِدًا بِالْجَامِعِ الْأَعْظَمِ وَمَعَهُ الْفُقَهَاءُ وَوَجُوهُ النَّاسِ
 يَجْمَعُونَ مَالًا بِرِسْمِ فِدَاءِ الْأَسَارِيِّ الَّذِينَ تَقَدَّمُ ذِكْرَهُمْ فَقُلْتُ
 لَهُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي وَلَمْ يَجْعَلْنِي مِنْهُمْ وَأَخْبَرْتَهُ بِمَا
 أَتَّفَقَ لِي بَعْدَهُمْ فَعَجِبَ مِنْ ذَلِكَ وَبَعَثَ إِلَيَّ بِالضِّيَافَةِ رَحِمَهُ اللَّهُ

Et Hims! tu n'oublieras pas ses figues. Outre celles-ci, tu te souviendras bien de ses olives. »

On fabrique à Malaga la belle poterie, ou porcelaine dorée que l'on exporte dans les contrées les plus éloignées. Sa mosquée est très-vaste, célèbre pour sa sainteté, pourvue d'une cour sans pareille en beauté et contenant des orangers d'une grande hauteur. En entrant à Malaga je trouvai son juge, le prédicateur excellent Aboû 'Abdallah, fils de son excellent prédicateur Aboû Dja'far, fils de son saint prédicateur Aboû 'Abdallah Atthandjâly, assis dans la grande mosquée cathédrale. Il était entouré des jurisconsultes et des habitants les plus notables, qui rassemblaient de l'argent pour racheter les captifs dont nous avons parlé ci-dessus. Je dis au juge : « Louange à Dieu, qui m'a sauvé, et ne m'a point mis au nombre de ces prisonniers! » Alors je l'informai de ce qui m'était arrivé après leur départ, et il en fut surpris. Ce juge m'envoya le repas de l'hospitalité (que Dieu ait pitié de lui!). Je reçus aussi le repas d'hospi-